

டெல்டா உள்ளிட்ட நான்கு உருமாறிய கொவிட்-19 கிருமிகளைக் கட்டுப்படுத்த இலக்கு

# இரு புதிய தடுப்புசிகிஞ்சன முறைகள் சோதனை விழைவில்

உள்ளிட்ட இரு கொவிட்-19 தடுப்புசிகிஞ்சன் மருத்துவச் சோதனைகள் விழைவில் தொடங்கப்பட உள்ளன.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட ‘ஆர்க்ஷியரஸ் தொபியூட் டிக்ஸ்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அத்தடுப்புசிகளின் முதற்கட்ட மருத்துவச் சோதனைகளுக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் அன்றையில் ஒப்புதல் அளித்தது.

அத்தடுப்புசிகளின் பாதுகாப்பு, ஆல்ஃாபா, பிட்டா, காமா, டெல்டா ஆகிய உருமாறிய கொரோனா கிருமிகளுக்கு எதிராக அவற்றின் செயல்திறன், தடுப்புசி போட்டுக் கொண்டோர்க்கு அவற்றை பூஸ் டர் தடுப்புசிகளாகப் பயன்படுத்த வாமா ஆகியவை குறித்து முதற்கட்ட மருத்துவச் சோதனைகள் மதிப்பிடப்படும்.

நல்ல உடல்நலத்துடன் கூடிய, 21 முதல் 65 வயதுக்குட்பட்ட, விருப்புமுடைய ஆண்களும் பெண்

களும் அந்த மருத்துவச் சோதனைகளுக்காகத் தேர்வுசெய்யப்படுவர்.

இணைப் பேராசிரியர் ஜென்னி லோ தலைமையிலான சிங்மஹூலத் நிறுவனத்தின் புலனாய்வு மருத்துவப் பிரிவு அச்சோதனையை மேற்கொள்ளும்.

‘எஆர்சிடி-154, எஆர்சிடி-165 ஆகிய இரு புதிய தடுப்புசிகளும் எஆர்சிடி-021 என்ற மூல தடுப்புசியுடன் சேர்த்துச் சோதிக்கப்படும், இம்முன்று தடுப்புசிகளின் பாதுகாப்பையும் நோயெயிதிர்ப்புப் பொருள் பாதுகாப்புத்திறனையும் ஒன்றோடான்று ஒப்பிடவன்னோம்,’ என்றார் பேராசிரியர் லோ.

‘எஆர்சிடி-021 தடுப்புசி இன்னும் இரண்டாம் கட்ட மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. டியூக்-என்யூஸ், ஆர்க்ஷியரஸ் தொபியூட் டிக்ஸ் ஆகிய வற்றின் கூட்டுமுயற்சியில் இந்த தடுப்புசி உருவாக்கப்பட்டது.

இப்போதைய சில எம்.ஆர்ஸன் தடுப்புசிகள், அறிகுறிகளுடன் கூடிய கொவிட்-19 தொற்றுக்கு எதிராகக் குறைந்த செயல்திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா கிருமி தொடர்ந்து பரவும் பட்சத்தில், அத் தடுப்புசிகளைப் போட்டுக்கொண்டோர் எதிர்காலத்தில் ‘பூஸ்டர்’ தடுப்புசி தேவைப்படலாம் என்று பேராசிரியர் லோ கூறினார்.

இந்த முன்னோட்ட மருத்துவச் சோதனைகள், முதல்/இரண்டாம் கட்டச் சோதனைகளாக நடத்தப்பட உள்ளன.

முதற்கட்டச் சோதனையில், கடுமையான பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்யும் விதமாக தடுப்புசிகளின் பாதுகாப்பு குறித்துச் சோதிக்கப்படும்.

சோதனையில் பங்கேற்போரிடத் தில் தடுப்புசி உருவாக்கும் நோய் எதிர்ப்பாற்றலும் அளவிடப்படும்

என்று பேராசிரியர் லோ குறிப்பிட்டார்.

இந்தச் சோதனைக்காக 72 பேர் தேர்வுசெய்யப்படுவர். அவர்களில் 32 பேர் இன்னும் தடுப்புசி போட்டிருக்கக்கூடாது. மற்ற 36 பேரும் குறைந்து ஆறு மாதங்களுக்கு முன் இரண்டாவது ஃபைசர் தடுப்புசியைப் போட்டிருக்க வேண்டும்.

பங்கேற்பாளர்களுக்கு மூன்றில் ஏதேனும் ஒரு தடுப்புசி, ஒரு மாத இடைவெளியில் இருமுறை போடப்படும். ஏற்கெனவே தடுப்புசி போட்டுக்கொண்டோர்க்கு ஒருமுறை மட்டும் தடுப்புசி போடப்படும்.

தடுப்புசிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டபின் இரண்டாம் கட்ட மருத்துவச் சோதனை கொடங்கும். அதில் சில நூறு பேர் பங்கேற்பர். இரண்டாம் கட்டச் சோதனையில், பங்கேற்பாளரின் நோயெயிதிர்ப்பு ஆற்றலைத் தடுப்புசி எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது என்பதில் கவனம் செலுத்தப்படும்.